



ශ්‍රී ලංකා ප්‍රජාත්‍නෑතික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ බ්‍රිලන්කේස් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්හමාණප් පත්තිරිකා අති ඩිලෝමෝන්සු

අංක 2213/37 - 2021 පෙබරවාරි මස 03 වැනි බදාදා - 2021.02.03
2213/37 ආම මූල්‍ය මෘදුකාංග - 2021 ආම ආண්‍යු පෙප්පරුවරී මාත්‍රම 03 ආන් තිස්ත් ප්‍රත්‍යාග්‍යාමය

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

ੴ.ਵ.ਪੀ. 10/2017 (III)

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவனிச் சட்டம்

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலவ்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்துவாசிக்கப்படும் 29 ஆம் பிரிவினக்கீழ் நிதி அமைச்சரால் அக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

மஹிந்த ராஜபக்ஷி,
நிதி அமைச்சர்.

கொழும்பு,
2021, பெப்பராவி 03.

മുൻകവിക്കിപാഠം

- இவ்வொழுங்குவிதிகள் 2021 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வெளிநாட்டுச் சௌலாவணி (நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களின் வசூப்புகள்) பற்றிய ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் என்பதுடன் 2021, மாசுசு 22 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தொழிற்படுத்தப்படல் வேண்டும்.
 - இதற்கான அட்வணையிற் குறித்துரைக்கப்பட்ட நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களின் வசூப்புகள், சட்டத்தின் 4 ஆம் பிரிவிற் குறித்துரைக்கப்பட்ட அளவுக்கு ஓர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியினால் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியினால் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டுச் சௌலாவணியிலான மூலதனக் கொடுக்கல் வாங்கல்களின் அகிகாராலனிக்கப்பட்ட வகை கணக்கு வேண்டும்.

1A - PG 5301 —450 (2021/02)

இவ் அதிவிசேட வர்த்தகமானியை www.documents.gov.lk எனும் இணையத்துள்ளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.



2A I கொட்டு : (I) தேதி - திரும்பும் மாதம் தினம் தேதி - 2021.02.03

பகுதி I : தொகுதி (I) - இலக்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2021.02.03

3. இவ்வொழுங்குவிதிகளின் கீழ் வெளிநாட்டுச் செலாவணியிலான நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களை நிறைவேற்றுவதில், ஒவ்வொர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியும் அல்லது மட்டுப்படித்தப்பட்ட வியாபாரியும் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் காலத்துக்குக்காலம் மத்திய வங்கியினால் அதற்கென வழங்கப்பட்ட பணிப்புகளுக்கு இனங்கியோழுகுதல் வேண்டும்.

4. (1) இவ்வொழுங்குவிதிகளின் கீழ் வெளிநாட்டுச் செலாவணியிலான நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்ற ஒவ்வொர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியும் அல்லது மட்டுப்படித்தப்பட்ட வியாபாரியும் அதற்கென ஆவணமுறையான சான்றைப் பெற்றுக்கொள்வதன் மூலம் பின்வருவனவற்றை நிச்சயித்தல் வேண்டும்:-

(அ) கொடுக்கல் வாங்கலை நிறைவேற்றுகின்ற ஆளின் நல்லெண்ணம்; அத்துடன்

(ஆ) அத்தகைய கொடுக்கல் வாங்கல் இவ்வொழுங்குவிதிகளுக்கிணக்கியோழுகவுள்ளதென்று.

(2) இவ்வொழுங்குவிதிகளின் கீழ் நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரானும், (1) ஆம் பந்தியின் நோக்கத்துக்காக அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரிக்கு அல்லது மட்டுப்படித்தப்பட்ட வியாபாரிக்கு அவசியமான எல்லா ஆவணமுறையான சான்றையும் வழங்குதல் வேண்டும்.

(3) ஒவ்வொர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியும் அல்லது மட்டுப்படித்தப்பட்ட வியாபாரியும் இவ்வொழுங்குவிதிகளின் கீழ் வெளிநாட்டுச் செலாவணியிலான அத்தகைய நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களை நிறைவேற்றுவதில் உரிய எல்லா விழிப்புக் கவனத்தையும் பிரயோகித்தல் வேண்டும்.

5. மத்திய வங்கியானது, இவ்வொழுங்குவிதிகளுக்கிணக்கியோழுகத் தவறுகின்ற எவ்வரேனும் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி, மட்டுப்படித்தப்பட்ட வியாபாரி அல்லது ஓர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியாக அல்லது மட்டுப்படித்தப்பட்ட வியாபாரியாகவிராத வேறொன்றுமான் தொடர்பில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அது அவசியமெனக் கருதுகின்றவாறான அத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம்.

6. ஒழுங்குவிதி 2 இல் குறிப்பிடுகெய்யப்பட்ட ஒவ்வொர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியும் அல்லது மட்டுப்படித்தப்பட்ட வியாபாரியும் மற்றும் அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியினாடாக அல்லது மட்டுப்படித்தப்பட்ட வியாபாரியினாடாக இவ்வொழுங்குவிதிகளின் கீழ் நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள அட்களும், அவர்கள் ஈடுபட்டுள்ள நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள்கள் இவ்வொழுங்குவிதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களாக உள்ளன என்ற நிச்சய்வுக்கான எண்டிப்பாக எல்லாத் தகவல்களையும் ஆவணமுறையான சான்றையும், அத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் தேதியிலிருந்து ஆறாண்டுக் காலப்பகுதியோன்றுக்கு வைத்திருத்தல் வேண்டும்.

7. சட்டம் நடைமுறைக்குவருவதற்குமுன்னர் அனிக்கப்பட்டிருந்த (பொதுவான அல்லது விசேஷமான) ஏதேனும் அங்கீரத்தின் கீழ் பொறுப்பேற்கப்பட்டவையும் இவ்வொழுங்குவிதிகளிற் குறித்துரைக்கப்பட்ட நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்குக் கணிசமானளில் ஒத்ததாகவாள்ளவையுமான எவ்வேயுள்ள எல்லா நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களும், இவ்வொழுங்குவிதிகளினால் அல்லது எவ்வேயேனும் அடுத்துப்பின்னரான ஒழுங்குவிதிகளினால் குறிப்பாக வேறுபடுத்தப் பட்டாலோழிய, அத்தகைய அங்கீரத்தின் கீழ் அத்தகைய கொடுக்கல் வாங்கல்களுக்காகக் குறித்துரைக்கப்பட்ட நியதிநிபந்தனை களுக்கமைய, தொடர்ந்து நடாத்தப்படலாம்.

8. (1) இவ்வொழுங்குவிதிகளின் நோக்கத்துக்காகப் ‘பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயம்’ என்பது, பின்வருவன என்று பொருளாகும்:-

(அ) ஜக்சிய அமெரிக்க டொலர் (ஜாப்டொ);

(ஆ) யூரோ;

(இ) ஸ்டேரலிங் பவுண்;

(ஈ) அவுஸ்திரேலிய டொலர்;

(உ) சிங்கப்பூர் டொலர்;

(ஹ) கவீடன் குரோனர்;

(ஈ) கவில் பிரான்க்;

(ஏ) கனோடிய டொலர்;

(ஐ) ஹோங்கொங் டொலர்;

(ஓ) யப்பானிய யென்;

(ஒ) டென்மார்க் குரோனர்;

(ஓள) நோர்வே குரோனர்;

(க) சீன ரென்மின்பி; அத்துடன்

(ங) நியூசீலாந்து டொலர்.

(2) மத்திய வங்கியானது, காலத்துக்குச்காலம், சட்டத்தின் 9ஆம் பிரிவின்கீழ் அதற்கென வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம், (1) ஆம் பந்தியிற் குறித்துரைக்கப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களைத் திருத்தலாம், மாற்றலாம் அல்லது அவற்றுக்கு எதனையும் சேர்க்கலாம்.

9. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கு, வெளிநாட்டுச் செலவனிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டவையும் 2019, ஒற்றோபர் 17 ஆந்தேதிய 2145 / 49 ஆம் இலக்க அதிவிசே வர்த்தமானியில் வெளியிடப்பட்டவையுமான ஒழுங்குவிகிகள், அவற்றின் கீழ் செய்யப்பட்ட எதுற்கும் பங்கமின்றி, இத்தால் ஒழிக்கப்படுகின்றன.

10. இவ்வொழுங்குவிதிகளின் நோக்கத்துக்காக-

‘சட்டம்’ என்பது, 2017 அம் ஆண்டின் 12 அம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணீச் சட்டம் என்று பொருளாகும்;

‘அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி’ என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்திலுள்ளவாறான அதே பொருள்ளையடையதாகும் வேண்டும்;

‘முலதனக் கொடுக்கல் வாங்கல்’ என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்திலுள்ளவாறான அதே பொருளையுடையதாகும் வேண்டும்;

'மத்திய வங்கி' என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிக சட்டத்திலுள்ளவாறான அடுத் தொழிற்சாலையினதைகுதல் வேண்டும்;

‘நடப்புக் கொடுக்கல் வாங்கல்’ என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்திலுள்ளவாரான அதே பொருளையுடையதாகும்; வேண்டும்;

‘கிட்டிய குடும்பவருப்பினர்கள்’ என்பது, பெற்றோர், வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள் என்று பொருளாகும்;

‘அமைச்சர்’ என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணீச் சட்டத்திலுள்ளவாறான அதே பொருளையுடையதாகும்; வேண்டும்;

‘பண்சபை’ என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணைச் சட்டத்திலுள்ளவாறான அதே பொருளையுடையதாகும்;

‘முட்டுப்புதுத்தப்பட்ட வியாபார’ என்பது, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்திலுள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;

‘அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சி’ என்பது, 2021, பெப்டுருவரி 3 ஆந் தேதிய 2213/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி (இலங்கைக்கு வெளியே வத்தின்ற ஆளோருவரினால் இலங்கையில் பொறுப்பேற்கப்பட்ட முலதனக் கொடுக்கல் வாங்கல்களின் வசூல்பாடுகள்) பற்றிய ஒழுங்குவிதிகளிலுள்ளவாறான அதேபொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

അട്ടവന്നെ

(ଓମ୍ବନ୍ଦକୁବିତ୍ତି ୨)

நானாவித மூலதனக் கொடுக்கல் வாங்கல்களின் வகுப்புகள்

அ. இலங்கைக்கு வெளியே வதிகின்ற அட்கநூல்க்கு இலங்கையில் கடன்களையும் முற்பணங்களையும் வழங்குதல்

சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட இயைபான பணிப்புகளுக்கமைய, அதிகாரமில்கப்பட்ட வியாபாரிகள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரிகள், பின்வரும் ஆட்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் அல்லது இலங்கை ராபாக்களில் பெயர்களிக்கப்பட்ட கடன்களையும் (மற்பணங்களையும் வழங்கலாம்:-

(1) இன்னொரு நாட்டில் நிரந்தரமாக வதிபவர்களாகவும் இலங்கையிலுள்ள வதிவிட ஆதனமொன்றைக் கொள்ளுதல், நிர்மாணித்தல், அபிவிருத்தி செய்தல் அல்லது புனரமைத்தல் என்ற நோக்கத்திற்காக இரட்டைப் பிரசாரிமையைக் கிடைக்கும்போதும் ஒன்று இலங்கையிலிருந்து

(2) இலங்கையில் பயணபடுத்தப்பட வேண்டிய ஏதேனும் நோக்கத்துக்காகவும் இலங்கைக்கு வெளியே தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள அத்தகைய இலங்கையாரின் வதிவுள்ள கிட்டிய குடும்பவுறுப்பினர்களின் நடப்புக் கொடுக்கல் வாங்கல்களினது நோக்கத்துக்காகவும் இலங்கைக்கு வெளியே தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள இலங்கையர்கள்.

ஆ. இலங்கைக்கு வெளியே கல்வியைத் தொடர்கின்ற இலங்கை மாணவர்களினாலான கடன்பெறுகைகள்

1. கல்விசார் நோக்கங்களுக்காக இலங்கைக்கு வெளியே சென்றுள்ள எவ்வேறும் இலங்கைப் பிரசை, வெளிநாட்டில் கல்வியைத் தொடர்ந்துகொண்டிருக்கும்பொழுது தனிவுகுப்புக் கட்டணங்கள், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வேறு கல்வியுடன் தொடர்புபட்ட செலவுகளை எதிர்கொள்ளும் நோக்கத்துக்காக வெளிநாடுகளிலுள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடமிருந்து கடன்பெறுவதற்கும் இலங்கையிலிருந்து நிதிகளை அனுப்புவதன்மூலம் அத்தகைய கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்கும் அனுமதியளிக்கப்படுகின்றார்.

2. எவ்வேறும் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரி, கொடுக்கல்வாங்களின் நல்லெண்ணத்தைச் சரிபார்த்த பின்னரும் அவணமுறையான சான்றைப் பெற்றுக்கொண்டதன் பின்னரும், கல்விசார் நோக்கத்துக்காக இலங்கைக்கு வெளியே சென்றுள்ள அத்தகைய இலங்கைப் பிரசைகளின் இலங்கையிலுள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலர்களினால் கடன்களின் சேவைப்படுத்துதலும் திருப்பிச்செலுத்துகையாகவுமின்றுள்ள வெளித்திரும்பல் அனுப்புதொகைகளை அந்தந்தக் கடன்களுக்கு நிறுவனங்களுக்கு அளிக்கலாம்.

3. மேற்கூறப்பட்ட இலங்கைப் பிரசை நிரந்தரமான வதிவு விசாவை, இன்னொரு நாட்டில் நிரந்தர வதிவுரிமைக்கு அல்லது இன்னொரு நாட்டின் பிரசாவுரிமைக்கு (இரட்டைப் பிரசாவுரிமையுப்பது) உரித்தளிக்கின்றவோரு தற்காலிக வதிவு விசாவைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், கடன்களைத் திருப்பிச்செலுத்துதல் தொடர்பிலான வெளித்திரும்பல் அனுப்புதொகைகள், அத்தகைய ஆளின் தகவுடைய புலம்பெயர் படிக்கு அமைந்தனவாதல் வேண்டும்.

இ. நிதிசார் பெறுதிக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள்

அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரி ஒருவர், அடிப்படைக் கொடுக்கல் வாங்கல்களின் நல்லெண்ணம் பற்றித் தமிழைத் திருப்பிப்படுத்திய பின்னரும் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளுக்கிணங்கியோழுகவும் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட நடப்புக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள் (அதாவது, அத்தகைய அடிப்படைக் கொடுக்கல் வாங்கல்கள்) தொடர்பிலான நிதிசார் பெறுதிக் கொடுக்கல் வாங்கல்களுக்காக வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளைச் செய்யலாம்.

ஈ. தற்காலிக வதிவு விசாக்களின்கீழ் இலங்கையை விட்டுச்செல்வதற்கு உட்கருதுகின்ற ஆட்களுக்கு வெளிநாட்டுச் சௌலாவணியை விடுவித்தல்

ஓர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரி, இலங்கைக் குடியரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையிதியினால் அல்லது வேறு இயைபான அதிகாரியினால் வழங்கப்பட்ட கடவுச்சிட்டின்மீது இடப்பட்ட தோதான புரக்குறிப்பொன்றுடன், அதிகப்பட்சம் 15,000 ஐஅ பொலருக்கு அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதற்கமைய, அத்தகைய ஆட்கள் கடல்கடந்த நாடுகளில் ஆராம்பத்தில் குடியமரும் நோக்கத்துக்கான அடிப்படைப் படியாகவுள்ள (ஓர் எதிர்காலத் தேதியில் அந்நாட்டில் நிரந்தர வதிவுரிமையை அல்லது பிரசாவுரிமையை அத்தனியாள் பெற்றுக்கொள்வதற்கு உரித்தளிக்கின்ற தற்காலிக வதிவு விசா தவிர்ந்த) தற்காலிக வதிவு விசாவின்கீழ் இலங்கையை விட்டுச்செல்வதற்கு உட்கருதுகின்ற இலங்கையில் வதிவுள்ள ஆளோருவருக்கு நியாயமான தொகையிலான வெளிநாட்டுச் சௌலாவணியை வழங்கலாம்.

உ. பண்டங்களின் ஏற்றுமதியாளர்களினால் ஏற்றுமதி வரும்படிகள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுதல்

1. பண்டங்களின் ஏற்றுமதியாளர் ஒவ்வொருவரும், பண்டங்களின் ஏற்றுமதிக்காகப் பெறப்பட்ட கொடுப்பனவுகளை ஏற்றுமதித் திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் அல்லது மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு காலப்பகுதியினால் இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் வேண்டும்.

2. பண்டங்களின் ஏற்றுமதியாளர் ஒவ்வொரு ஏற்றுமதியினதும்மீதான தொடர்புடைய ஆவணச் சான்றை, கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் அந்தந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரிக்கு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

3. பண்டங்களின் ஏற்றுமதியாளர்களினால் இத்தலைப்பின் கீழான தேவைப்பாடுகளுக்கு இணக்கியொழுகப் படுவதனைக் கண்காணிப்பதற்கான அமைப்புமுறையொன்றை மத்திய வங்கி அறிமுகப்படுத்தலாம் என்பதுடன், விடயத்துக்கேற்ப, சட்டத்தின் 11 ஆம் பிரிவின்கீழ் அல்லது 26 ஆம் பிரிவின்கீழ் அவசியமென அது கருதக்கூடியவாறான அத்தகைய நடவடிக்கையையும் எடுக்கலாம்.

ஊ. இலங்கையில் வதியும் ஆளொருவரினால் இலங்கைக்கு வெளியே வதியும் ஆளொருவர் சார்பில் நிதிசார் உத்தரவாதங்கள் வழங்கப்படுதல்

1. ஓர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரி, சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளுக்கமைய, நடப்புக் கொடுக்கல் வாங்கல்களும் தொடர்பில், விடயத்துக்கேற்ப, வங்கி உத்தரவாதங்களை, முறிகளை அல்லது துணைநிலைக் கடன்பத்திரங்களை வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.
2. இலங்கை அரசாங்கம் அல்லது அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் சர்வதேச முறிகளை வழங்குவதனை இயலச்செய்வதற்கு அல்லது இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவரிடமிருந்து பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் கடன்பெறுவதற்கு நாட்டிற்கான பண்ணாட்டு உத்தரவாதங்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப்படுகின்றது.
3. ஓர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரி, சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள பணிப்புகளுக்கமைய, அத்தகைய வங்கி உத்தரவாதங்களை, முறிகளை அல்லது துணைநிலைக் கடன்பத்திரங்களை வழங்குவதிலிருந்து எழுபின்ற செல்லுபடியான உரிமைக் கோரிக்கைகள் தொடர்பில் வெளித்திரும்பல் அனுப்புதொகைகளைச் செய்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.

எ. இலங்கைக்கு வெளியேயுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றுடனான கணக்கொன்றைத் திறப்பதற்கும் பேணுவதற்கும் மற்றும் தொழிற்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்ட ஆட்கள்

1. பின்வரும் ஆட்கள் இலங்கைக்கு வெளியேயுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிநிறுவனம் ஒன்றுடனான வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறப்பதற்கும் பேணுவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்:

(அ) வியாபாரம், கல்வி அல்லது மருத்துவ நோக்கங்களுக்காகத் தற்காலிகமாக இலங்கைக்கு வெளியே சென்றுள்ள இலங்கையில் வதிவுள்ள ஆளொருவர்;

(ஆ) இச்சட்டம் பயனுக்கு வருமுன்னர் அல்லது வந்தபின்னர் எந்தேரத்திலும் இலங்கைக்கு வெளியே வதிபவராகவிருந்து இலங்கை ரூபாக்களை வெளிநாட்டுச் செலாவணியாக மாற்றுவதனை உட்படுத்தாமல் இலங்கைக்கு வெளியே வெளிநாட்டுச் செலாவணியை உழைத்துள்ள அல்லது வேறு வகையில் கொள்ளுதல் செய்துள்ள இலங்கையில் வதிகின்ற ஆளொருவர்;

(இ) இலங்கைக்கு வெளியே உயர்தொழில்சார் அல்லது தொழில்சார் சேவைகளை வழங்கி இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவரிடமிருந்து அத்தகைய சேவைகளுக்காக வெளிநாட்டுச் செலாவணியில் கொடுப்பனவைப் பெறுகின்ற தனியாள் ஒருவர், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கம்பனி அல்லது குழுமம் ஒன்று;

(ஈ) இலங்கைக்கு வெளியே முதலீடு செய்வதற்குச் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் பொதுவான அல்லது விசேஷமான அனுமதி வழங்கப்பட்டிருந்த தனியாளோருவர், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கம்பனி அல்லது குழுமம் ஒன்று; ஆயின், அத்தகைய ஆள் சொல்லப்பட்ட முதலீடின் தேவைப்பாடோன்றாக இலங்கைக்கு வெளியே கணக்கொன்றைத் திறப்பதற்குத் தேவைப்படுத்தப்படுகின்றார்;

(ஊ) வணிகப் பொருட்களின் ஏற்றுமதியாளரோருவர்;

(ஊ) இன்னொரு நாட்டில் நிரந்தரமான வதிவுரிமையைக் கொண்டுள்ள ஆளொருவர்;

(ஏ) இரட்டைப் பிரசாவுரிமையைக்கொண்ட பிரசையோருவர்;

(ஏ) ஆளொருவருக்கு விசா வழங்குவதற்கான நிபந்தனை ஒன்றாக அவர் செல்கின்ற நாட்டிலுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிநிறுவனம் ஒன்றுடன் கணக்கொன்றைத் திறப்பதற்கு மற்றும் பேணுவதற்கு விசாவை வழங்கும் அதிகாரியினால் அத்தகைய ஆள் தேவைப்படுத்தப்படுமிடத்து அத்தகைய நாட்டிற்கு கல்விக்காக இலங்கைக்கு வெளியே செல்வதற்கு உட்கருதிகின்ற இலங்கையில் வதிவுள்ள ஆளொருவர்;

(ஜ) கடல்கடந்த ஒரு வங்கியிடமிருந்து அல்லது நிதிநிறுவனத்திடமிருந்து கடன்பெறுவதற்குத் தகவுடைய இலங்கையில் கூட்டுணைக்கப்பட்ட கம்பனியோன்று; ஆயின், அத்தகைய கம்பனி, அத்தகைய கடன் உடன்படிக்கையின் நிபந்தனையொன்றாக இலங்கைக்கு வெளியே கணக்கொன்றைத் திறப்பதற்குத் தேவைப்படுத்தப்படுகின்றது.

2. (1) இலங்கைக்கு வெளியேயுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிநிறுவனமொன்றுடன் கணக்கொன்றைத் திறந்து பேணிவந்தவரும் இவ்வட்டவணையின் தலைப்பு எ இன் 1 ஆம் பந்தியிற் குறித்துரைக்கப்பட்டவருமான் எவ்ரேனுமாள், இவ்வொழுங்குவிதிகளுக்கு இனங்கியொழுகும் நோக்கங்களுக்காக அத்தகைய கணக்குகளை முடிவிடலாம்.
- (2) இவ்வட்டவணையின் தலைப்பு எ இன் 1 ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஆளோருவரினால் திறக்கப்பட்ட கணக்கொன்றுக்கு, இலங்கைக்கு வெளியே சட்டப்படியாக உழைக்கப்பட்ட, பெறப்பட்ட அல்லது கொள்ளப்பட்ட அல்லது சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஓர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடமிருந்து அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியிடமிருந்து அத்தகைய ஆளின் பெயரில் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயம் வரவுவைக்கப்படலாம்.
- (3) இவ்வட்டவணையின் தலைப்பு எ இன் 1 ஆம் பந்தியிற் குறித்துரைக்கப்பட்ட ஆட்களினால் திறக்கப்பட்ட கணக்குகளிலான நிதிகள், கணக்குவைத்திருப்பவரின் எவையேனும் வெளிநாட்டுச் செலாவனிக் கொடுக்கல் வாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.
- (4) இவ்வட்டவணையின் தலைப்பு எ இன் 1 ஆம் பந்தியின்கீழ் இலங்கைக்கு வெளியேயுள்ள நிதிநிறுவனமொன்றுடன் கணக்கொன்றைத் திறந்து பேணுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆளோருவர், அதன்கண்ணுள்ள (ஆ), (இ), (ஊ), (எ) மற்றும் (ஏ) என்னும் உட்பந்திகளிற் குறித்துரைக்கப்பட்ட வகுதிகளுக்காகத் தவிர, கணக்கானது எந்நோக்கங்களுக்காகத் திறக்கப்பட்டதோ அந்நோக்கங்களை நிறைவேற்றிய தேதியிலிருந்து ஒருமாதத்தினால் இலங்கைக்கு வெளியே அத்தகைய ஆளினால் திறக்கப்பட்ட கணக்குகளில் எஞ்சியுள்ள எவையேனும் மீதியான நிதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் வேண்டும்.
- (5) இவ்வட்டவணையின் தலைப்பு எ இன் 1 ஆம் பந்தியின் (ஏ) என்னும் உட்பந்தியிற் குறித்துரைக்கப்பட்ட வகுதியின்கீழ் இலங்கைக்கு வெளியே கணக்கொன்றைத் திறப்பதற்கும் பேணுவதற்கும் அனுமதிக்கப்படும் ஆளோருக்கு அத்தகைய நாட்டினால் மாணவ விசாவொன்று மறுக்கப்பட்டுள்ளிடத்து அல்லது அத்தகைய ஆள் மாணவ விசாவைப் பெற்றுக்கொண்ட மின்னர் கற்கைக்கமைய, இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே வதிவுள்ள நாட்டினத்தவர்கள் அல்லாதோ தொடர்பில் (அதாவது காப்புறுதிசெய்யப்பட்டவர்) விடயத்துக்கேற்ப, இலங்கை ரூபாக்களில் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட ஆயுட்காப்புறுதிப்பத்திரங்களை வழங்கலையும் திருப்பியனுப்புதல் வேண்டும்.

ஏ. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே வதிகின்ற நாட்டினத்தவர்கள் அல்லாதோருக்கு ஆயுட்காப்புறுதிப் பத்திரங்களை வழங்குதல்

1. 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுத்தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின்கீழ் இலங்கையில் காப்புறுத்தொழிலைக் கொண்டுநடாத்துவதற்குப் பதிவுசெய்யப்பட்ட கம்பெனியோன்று, காப்புறுதி தொடர்பாக இலங்கையின் ஏதேனும் எழுத்திலான சட்டத்துக்கமைய, இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே வதிவுள்ள நாட்டினத்தவர்கள் அல்லாதோ தொடர்பில் (அதாவது காப்புறுதிசெய்யப்பட்டவர்) விடயத்துக்கேற்ப, இலங்கை ரூபாக்களில் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட ஆயுட்காப்புறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றது.
2. ஓர் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரி, காப்புறுதி தொடர்பாக இலங்கையின் ஏதேனும் எழுத்திலான சட்டத்துக்கமைய, முறையான ஆயுட்காப்புறுதிப் பத்திரங்களுக்கிணங்க, நன்மைகளாக (அதாவது, அத்தகைய காப்புறுதிப்பத்திரம் வைத்திருப்பவர் காப்புறுதிப்பத்திரக்காலத்துக்கப்பால் உயிரோடிருக்கும் பட்சத்தில் காப்புறுதிசெய்யப்பட்டவருக்கான முதிர்வு நன்மைகள், காப்புறுதிப்பசெய்யப்பட்டவர் இறப்பதன்மேல் பயனுகரிகளுக்கான இறப்பு நன்மைகள் அல்லது ஒப்படைப்படிப்பெறுமதி), இத்தலைப்பின்கீழ் மேலே 1 ஆம் பந்தியிற் குறிப்பீடு செய்யப்பட்ட கம்பெனியோன்றினாலான கொடுப்பனவுகளாகவுள்ள வெளித்திரும்பல் அனுப்புதொகைகளைச் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது.